

SECTION - B

$5 \times 15 = 75$

Answer all the questions. Answer not exceeding 250 words each

PAPER 2 - UNIT- III: TAMIL SOCIETY AND CULTURE

- 16. Write a detailed note on the which influence of religion in Tamil Culture**
தமிழ் பண்பாட்டு சமயங்களின் செல்வாக்கு குறித்து விவரித்து எழுதுக

- ❖ தமிழ் பண்பாட்டில் சைவ சமயம்
- ❖ தமிழ் பண்பாட்டில் வைணவம்
- ❖ தமிழ் பண்பாட்டில் சமணம்
- ❖ தமிழ் பண்பாட்டில் பௌத்தம்
- ❖ தமிழ் பண்பாட்டில் இசுலாம் சமயம்
- ❖ தமிழ் பண்பாட்டில் கிறித்தவம்

- 17. Describe Ancient Tamils Marriage ceremony and their principle on Family Life**
பண்டைத் தமிழரின் திருமணமறை மற்றும் குடும்ப வாழ்வு பற்றிய தமிழர் கொள்கையினை விவரித்து எழுதுக

அகத்தினை மரபு: சங்க காலச் சான்றோர் வாழ்க்கையை அகமென்றும் புறமென்றும் இரண்டாக வகுத்தனர். ஒருவனும் ஒருத்தியும் தமக்குள் காதல் கொண்டு இன்புறும் ஒழுக்கத்தினை அகம் என்றனர். இதற்கு மாறான பிற வாழ்வியல் கூறுகளையெல்லாம் புறம் என்றனர். இவ்விரண்டின் அடிப்படையிலேயே இலக்கியமும் மலர்ந்தது. சங்கச் செய்யுட்களில் பெரும்பான்மையானவை அகச்செய்யுட்களாக அமைகின்றன. அவை மூல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என்னும் ஐந்து தினைகளாடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன. இவ்வைந்தும் அன்பினைந்தினை எனப் போற்றப்படுகின்றன. பிறப்பு, குடிமை முதலானவற்றால் ஒத்தத் தன்மையுடைய காதலர்பால் நிகழும் காதல் மட்டுமே அகனைந்தினை எனப்பட்டது. ஒருதலைக் காமம் கைக்கிளையென்றும், வரையறைக்குட்படாத மிகுகாமம் பெருந்தினையென்றும் பெயர் பெற்றன.

மூல்லை முதலான தினைகளின் பெயர் ஜூவகை நிலத்தின் அடிப்படையில் அமைந்தன. மூல்லை இருத்தலையும், குறிஞ்சி புணர்தலையும், மருதம் ஊடலையும், நெய்தல் இரங்குதலையும், பாலை பிரிதலையும் குறித்த குறியீடுகளாகும். இவையே உரிப்பொருள் எனப்பட்டன. இவற்றைச் சிறப்பிக்கும் வேறு இரண்டு பொருள்கள் உள்ளன. அவை நிலமும் காலமும் ஆகிய முதற்பொருளும், தெய்வம் உணவு பறவை விலங்கு முதலான கருப்பொருள்களுமாகும்.

புணர்தல் முதலான ஒழுகலாறுகள் எல்லா நிலங்கட்டும் உரியனவே எனினும் இலக்கிய மரபு ஒவ்வொரு தினைக்கும் ஒவ்வொரொழுக்கத்தினை உரிமையாக்கிற்று. அவ்வந் நிலத்தின் சிறப்பொழுக்கம் நோக்கியும் இம்மரபு தோண்றியிருக்கலாம்.

களவும் கற்பும்: அகத்தினை காதல் வாழ்க்கையைக் களவு, கற்பு என இரு வகையாகக் காண்கின்றது. ஊரநியாத வகையில்

வயது வந்த ஆணும் பெண்ணும் புணர்ந்து இன்புறும் பகுதி கள் வெனப்பட்டது. தமரிய-ஊரியத் திருமணம் செய்து கொண்டு வாழும் வாழ்வு கற்பு வாழ்வாகும்.

“கற்பினப் படுவது கரணமொடு புணரக்
கொள்றுகிரி மரலின் கிழவன் கிழத்தியைக்
கொடைக்குரி மரலினோர் கொடுப்பக் கொள்வதுவே”

என்றார் தொல்காப்பியர். எனவே களவு கற்பாக முடிய வேண்டும் என்பதே நோக்கமாகும். கற்பில் முடியாத களவு பற்றி அக திலக்கியம் பேசவில்லை.

தொல்காப்பியர் கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டு என்கிறார். அஃது எப்போதெனின் தலைமக்கள் ஊரியாமல் உடன் போக்கில் ஈடுபட்ட போதாகும். இக்கரணங்கள் இன்னொவை எனத் தெளிவாக விளக்கவில்லை. (கரணம் - சடங்கு)

பிரிவுகள்: களவுக் காலத்தும் கற்புக் காலத்தும், தலைவன் ஒதல், பகை, தாது, பொருள், அகப்புறக் காவல் முதலான காரணங்களுக்காகப் பிரிவான். இதன் விளக்கத்தினைத் தொல்காப்பியம் அகத்தினை இயலில் காணலாம். இன்னின்னார்க்கு இன்னின்ன பிரிவுகள் உரியனவென அது வகுத்துக் கூறுகின்றது.

உலகியல்: இவ்வகத்தினைச் செய்யுட்களைப் பயில்வார் அக்காலத் திருமணம் அனைத்தும் காதல் திருமணமே என்று மயங்க இடமேற்படும். ஆனால் அது பொருந்தாது. பெற்றோர்களே முயன்று முடித்து வைக்கும் திருமணமே அன்று பெருவழக்காக இருந்திருக்க வேண்டும். காதல் திருமணங்களும் ஒரளவு நடந்துள்ளன எனக் கருதலாம்.

அலர்: காதலே சமூகத்தால் ஏற்பட்ட திருமண முறையென்றால் அலர் எழுவதற்கும், தலைமக்கள் பெற்றோரை அஞ்சதற்கும், உடன்போக்கிலீடுபடுதற்கும், இறசெறிப்புக்கும் இடமில்லை. வயது வந்த ஆணும் பெண்ணும் தாமே உறவு கொண்டொழுகு தலைச் சமூகம் எதிர்த்துப் பழி தூற்றியதற்கான சான்றுகள் பல வுண்டு. ஒரு தலைவி தன்னுடைய காதலை அன்னன் அறிந் திருந்தால் ஊரில் அவள் வாழ்தலே அரியதாகும் என்று வருந்து விறான்.

“தண்டிபரும் பரப்பின் ஒன்ப நோக்கி
அங்கண் அரில்வலை யுணக்கும் துறைவனோடு
அவரே, அன்னை அறியின் இவனுறை வாழ்க்கை
அரிய வாழும் நமக்கிளங்க கூறிற்
கொண்டும் செல்வர்கொல் தோழி” - நற. 4

இங்ஙனமே ஒரு பெண் காதலில் ஈடுபட்டாளாக, மாச்ப
பெண்டிர் அவள் அன்னையைக் கடைக்கண்ணால் நோக்கி,
மூக்கில் விரல் வைத்து அம்பல் தூற்றினர். அதுகண்ட தாய் தன்
மகனைச் சிறு கோல் கொண்டு அலைத்தான்.

“சிவரும் பலரும் கடைக்கண் நோக்கி
மூக்கின் உச்சிச் சுட்டுவீரல் சேர்த்தி
மறுகிற் பெண்டிர் அம்பல் தூற்றுக்
சிறுகோல் வலந்தனான் அன்னை அலைப்ப
அலந்தனைன் வாழி தோழி” - நற. 149

இற்செறிப்பு: வயதுவந்த பெண்களைப் பெற்றோர்
இல்லின்கண் செறித்தல் பற்றிப் பல பாடல்கள் பேசுகின்றன.
ஒரு தாய் கட்டுப்பாடின்றி வெளியிற் செல்லும் தன் மகனைப்
பார்த்து அவள் வயதுவந்த பெண்ணைப்பதை நினைவுறுத்தி
இல்லிலேயே இருக்குமாறு பணிக்கிறாள் என்பதை அகச் செய்யுள்
ஒன்று பின்வருமாறு காட்டுகின்றது.

“முனைவருகும் செய்தன முன்னொயிறு இவங்கின
தலைமுடி சான்ற தண்டழை உடையை
அவமரல் ஆயமொடு யாங்கனும் படாங்கல்
முப்புடை முதுபதி தாக்கணாஸ் குடைய
காப்பும் பூண்டிசின் கடையும் போகலை
பேதை யல்லை மேதையாஸ் குறுமகள்
பெதும்பைப் பருவத்து ஒதுங்கினை புறத்து” - அகம். 7

தாய்மேல் சிற்றம்: மகள் காதலில் ஈடுபட்டதை அறிந்த
தாய் அவளை அருங்கடிப்படுத்துகின்றாள். தன் காதலனைக்
காணத் தடை விதிக்கும் தாயைத் தலைவி நொந்து கொண்டு
பின்வருமாறு வெறுத்துக் கூறுகின்றாள்.

“பெண்களை புரிந்த நன்னான் போல
வரையா தீரையத்துச் செல்லியர் அன்னை
ஒருநாள் நகைமுக விருந்தினன் வந்திதனப்
பக்கமுக ஊரின் துஞ்சவேர இல்லோ”

- குறுந். 292

டட்டபோக்கு: பெற்றோர் அறியின் காதலுக்குத் தடை
யேற்படும் என்றஞ்சிய காதலர் டட்டபோக்கில் ஈடுபட்டனர்.
அப்போது பெற்றோர் அவர்களைத் தேடிச் சென்றதாகப் பல
பாடல்கள் கூறுகின்றன. தலைவன் தண்ணூறில் அவளை மணந்து
கொண்டதாக அறிகின்றோம். ஒரு தாய் தன் மகள் டட்டபோக்கில்
சென்ற பின் பின்வருமாறு வருந்துகின்றாள்.

“தற்புரந் தெடுத்த எற்றுறந் துள்ளாள்
ஊரும் சேரியும் ஓராஸ்கு அவரிருக்
காடும் கானமும் அவ்வினாடு துணீந்து
நாடும் தேயமும் நீரிபல இருந்த
சிறுவன் கண்ணி”

- அகம். 383

மகள் டட்டபோக்கிலீடுபடுவது முன்பே தெரிந்திருந்தால்
அவளை முன்பே இல்லிற் செறிந்திருக்கலாமே என வருந்தும்
தாயையும் சந்திக்கின்றோம்.

“குழுயும் குறுகிறீரிக் கொண்டன முலையும்
குழி மென்முகம் செப்புடன் எதிரின
பெண்துணை சான்றனான் இவளினனப் பன்யான
கண்துணை யாக நோக்கி நெருங்குயும்
அயிர்த் தன்று மன்னே நெஞ்சும் பெயர்க்கும்
அறியாமையிற் செறியேன் யானே” - அகம். 315

அறத்தொடு நிற்றல்: தலைவி காதலில் ஈடுபட்டதால்
மேனியில் வாட்டமும், போக்கில் மாற்றமும் தோன்றும்போது அது
யாதால் உற்றதென அறியாத தாய் வேலைனைக் கூவி வெறியாடு
கிறாள். அவன் முருகனால் வந்த தீங்கெனைக் கூறுகிறாள். அப்போது
தலைவியின் காதலை வெளிப்படுத்த வேண்டிய கடமை தோழி
மினுடையது. அதனை அறத்தொடு நிற்றல் என்பர். தோழி அறத்
தொடு நிற்கும் குழல்களைக் கூறவந்த தொல்காப்பியர் வேற்று
வரைவையும் குறிப்பிடுகின்றார். எனவே, மனமகள் வீட்டார்

தமக்கு ஒத்த குலத்தவர்பால் பெண் வேண்டி வரும் இக்கால நடைமுறை பண்டும் இருந்தது என அறியலாம்.

மடலேறுதல்: தம் மகள் காதலில் ஈடுபட்டது கண்டும் அவளை மணம் செய்து கொடுக்கப் பெற்றோர் மறுத்தபோது தலைவன் தலைவியின் படத்தையெழுதிக் கையில் கொண்டு பண மட்டையால் செய்த மாவின் மீது ஏறி ஊராறியத் தோன் ருவது. இதுபற்றிய பல குறிப்புக்கள் இலக்கியத்துள் உள்ளன. அவற்றுள் ஒன்று வருமாறு:

“யாவென மடலூரும் ஊர்ஸ் பூவெனக
குலிமுகிற் எருக்கஸ் கண்ணீயும் குடுப
மறுகில் ஆர்க்கவும் படுப
லீரிதும் ஆகுப காமம் காழுக் கொளினே” - குறுந். 17

இச்சான்றுகளால் அன்று காதலுக்குத் தடையிருந்ததையும், சமுதாயத்தில் எதிர்ப்பு இருந்ததையும் அறிவின்றோம். எனவே ஒத்த குலத்தார் தத்தம் தகுதி நோக்கி உரிய இடத்தில் மணம் பேசி முடிப்பதே அன்றைய நடைமுறை வழக்கம் என்றும், காதல் சிறு வழக்கு என்பதனையும் அறியலாம். குல வேறுபாடோ பொரு ளாதார ஏற்றத்தாழ்வோ பெற்றோர் சம்மதியாமைக்குக் காரணமாக இருந்திருக்கலாம் என்றும் உய்த்துணரலாம். எனினும், சங்க காலத் திற்கு மிக முற்பட்ட நிலையில் காதல் வாழ்வே சிறப்புற்றிருந்தது என்று துணியலாம்.

செம்புலப் பெயல்தீர்: சிறுசிறு குழுக்களாக வாழ்ந்த மக்கட் கூட்டத்தில் நடந்த திருமணங்கள் அவ்வக் கூட்டத்தாரிடையே நடந்தனவாகவே கருதல் தகும். அவர்கள் ஒருவரையாகுவர் நன்கு அறிந்தவராகவும், தம்முள் உறவுடையராகவும் விளங்கியிருப்பர். உறவு இருவகையில் அமையும். அது தாய்வழி உறவும் தந்தைவழி உறவுமாம். தாய்மாமன் மகளையும் அத்தை மகளையும் மணக்கும் வழக்கமே நெடுங்காலமாகத் தமிழ்நாட்டில் உள்ளது. மாமன், மாமி என்னும் சொற்கள் பல்லவர் காலத்து ஆண்டாளாலும், சிலம்பாசிரியராலும் ஆளப்படுதல் நோக்க. சங்க காலத்தும் இம்மாடு இருந்தது என்று கருத இடமுண்டு. சமூக மரபு எனிதில் மாறிவிடக் கூடியதன்று. தாய் வழியிலும், தந்தை வழி யிலும் உறவுடையாரே கணவன் மனைவியாகும் மரபு சங்ககால நடைமுறை என்பதற்குக் குறுந்தொகையிலுள்ள செம்புலப் பெயல்

நீரார் பாடலொன்றே சான்றாகவுள்ளது. இருவகையிலும் உற வுடையார் அல்லாத ஆணும், பெண்ணும் தம்முட்காதல் கொண்ட போது, தம் காதலின் சிறப்பினைக் காதலிக்குக் கூறும் தலைவன்

“யாயும் ஞாயும் யாரா சியரோ
எந்தையும் ருந்தையும் எழுமுறைக் கேளிர்
யானும் தியும் எவ்வழி யறிதும்
செம்புலப் பெயனீர் போல
அன்புடை நெஞ்சுசும் தாம்கலந் தனவே” - கறுந். 40

என்கிறான். எனவே உலகியலில் போலன்றி அவர்கள் மனமொன்றிய காதலால் கணவன் மனைவியாக ஆயினர் என்பது குறிப்பால் உணரப்படுகின்றது.

பொருத்தம் பார்த்தல்: தம் பெண்ணுக்கும் பிள்ளைக்கும் திருமணம் செய்ய விரும்புவார் பொருத்தம் பார்த்தல் இன்றும் நடைமுறையில் உள்ளது. இதே நிலைமை பண்டும் இருந்தது. தொல்காப்பியச் சூத்திரம் இதற்குச் சான்றாகவுள்ளது. ‘பிறப்பே குடிமை’ எனத் தொடங்கும் சூத்திரம் முதற் பொருத்தமாகப் பிறப்பைக் கூறுகிறது. பிறப்பு என்பது எண்டுக் குலத்தை குறித்தது எனலாம். காமவாயில் என்பது யோனிப் பொருத்தமாக இடமுண்டு. சூதிக்கு ஏற்ற ஒழுகலாறும், வயதும், தோற்றமும். இரு குடும்ப பொருளியல் நிலையும் நோக்கப்பட்டன எனலாம். இவை அனைத்தும் பொருந்தியிருப்பது உலகில் அருமை. எது இல்லாவிட்டாலும் பிறப்பு ஒத்திருக்க வேண்டும் என்பது அடிப்படையாக இருந்திருக்கலாம்.

“கொடுப்பின் நன்குடையையும் குடிநிரல் உடையையும் வண்ணமும் துணையும் பெரிதீ எண்ணாது
எமியேய் துணிந்த ஏம்சால் அருவினை”

எனத் தோழி தன் தாயான செவிலியிடம் கூறுவதாகக் கபிலர் பாடுகிறார். இதுகொண்டு, பெண்ணின் பெற்றோர் சில தகுதிப்பாடுகளை ஆய்ந்தே முடிவெடுத்தனர் எனக் காட்டுகிறார்.

பரிசமவித்தல்: பெண்ணுக்கு மனமகன் பரிசமளிக்கும் வழக்கம் தொன்றுதொட்ட தமிழர் மரபாகும். அன்று இது முலை விலை, சிறுவளை விலை, பரியம் என்று அறியப்பட்டது. பாசிமை விலையென்றும் பெயர் உண்டு.

“இரும்பிடம் படுத்த வடுவடை முகத்தர்
கடுஸ்கண் கோசர் நியம மாயினும்
உறுமெனக் கொள்குநர் அல்லர்
நலுநுத வரிவை பரசினழ விவையே” - அகம். 90

“-தன்டுறை யூரன்
சிறுவனை விவையெனப் பெருந்தேர் பண்ணினம்
முன்கடை சிறிதீடுச் சென்றிசி னோனே” - நற். 300

“முழங்க கடல் முழவின் முசிறி யன்ன
நவசால் மிழுப்பொருள் பணிந்துவந்து கொடுப்பினும்
புரைய ரல்லோர் வரையவர் இவ்வளை” - புறம் 343

என்னும் சான்றுகளால் இதனை நன்குண்டாலாம்.

திருமணச் சடங்குகள்: தமிழ்ச் சமுதாயம் முன்னேறாத காலத்தில் எத்தகைய திருமணச் சடங்கும் திருந்திருக்க முடியாது. அப்பொழுது வயது வந்த ஆணும் பெண்ணும் தாமே கூடிக் குடும்பம் நடத்தியிருக்க வேண்டும். சமூகம் ஒழுங்குற்றுப் பல்வேறு குலப் பிரிவுகள் தொழிலிடப்படையில் தோன்றிய பிறகு சில வரையறை களை மேற்கொண்டனர் எனலாம். தொல்காப்பியர் இத்தகைய நிலையைச் சுட்டுகின்றார்.

“பொய்யும் வழுவும் தோன்றிய ள்னர்
ஐயர் யாத்தணர் கரணம் என்ப” (கரணம் - மணச் சடங்கு)

என்பதால் இதை அறியலாம். காதவில் ஈடுபட்டவர்கள் பின்னர் அதனை இல்லையென்று மறுதலித்த நிலை ஏற்பட்டபோது சான்றோர் இக்கரண நிகழ்ச்சியை ஏற்படுத்தினர் என்பது இதன் பொதுவான பொருள். ஆயினும் டாக்டர் வ.சப. மாணிக்கனார் அவர்கள், கரணம் என்பதற்கு மணக்குறி என்று பொருள் கொண்டு திருமணமானவர்க்கும் கண்ணிக்கும் வேறுபாடு தோன்றுதற் பொருட்டு மலர் அணிதலும். இளமை தொட்டு அணிந்திருந்த சிலம்பினை அகற்றினிடுதலுமாகிய அடையாளங்களை ஏற்படுத் தினர் என்பார் (தமிழ்க் காதல்). இது பற்றிப் பின்னர் விளக்கப்படும்.

இச்சுத்திரத்திலுள்ள ஜூயர் என்ற சொல்லைப் பிரசாமணர் என்னும் பொருளுடையதாகப் பிறழவுணர்ந்து அக்காலத் திருமணச்

சடங்கை வைதிகப் பிராமணரே இயற்றினர் என்றார் வரலாறு றறிஞர் திரு. கே.வ. நீலகண்ட சாத்திரியார் அவர்கள். ஜூயர் என்னும் சொல் உயர்ந்தோர் முத்தோர் ஆகியோரைக் குறித்தது. பெற்றோர். உடன் பிறந்த அண்ணன்மார் இவர்களையே இச்சொல் குறித்தது. “என் ஜூ முன் நில்லன்மின் தெவ்விர்” என்று வள்ளுவர் கூறுமிடத் தில் தலைவன் என்று பொருள்படல் காண்க.

“கெடுக் சிந்தை கட்டிலவன் துணிவே
முதின் மகளிர் ஆதல் தகுமே
மேனாள் உற்ற செருவிற் சிவங்தன்றை
யாணை யெற்றித்து களத்தெழுந் தனனே” - (புறம் 297)

என்னும் பாட்டில் இச்சொல் தமயன் எனப் பொருள் படுதல் காணலாம். இங்ஙனமே இச்சொல் துறவிகளையும் குறித்து வழங்கிறது. மதிப்பொடு அழைக்கும்பொழுது ‘ஜூ’ என்றல் பண்டை மரபு. “ஜூ சிறிதென்னை ஊக்கி” (கவி. 37:15) என்பது காண்க. எனவே ஜூயர் என்னும் சொல் சமூகப் பெரியவர்களையே குறித்தது என்க.

பெண்ணின் பெற்றோர் கொடுக்க மணமகன் ஏற்றுக்கொள்ளுவதே கற்பு வாழ்வின் தொடக்கமாக இருந்தது. எனினும் கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டு என விதிப்பதால் எவ்வாறேனும் திருமண விளையான்று நடத்தல் இன்றியமையாதது என்பது தொல்காப்பியர் கால நிலையாகும். காலந்தோறும் மாறுபடும் இயல்பினதாகிய சடங்கு முறையைத் தெளிவாகத் தொல்காப்பியர் கூட்டினாரல்லர். எனினும் சங்க இலக்கியத்தில் இரண்டு செய்யுட்கள் (அகம் 86, 136) திருமணச் சடங்கு பற்றிப் பேசுகின்றன. அவற்றை இனிக் காண்போம்.

உழுத்தம் பருப்புடன் கூட்டிச் சமைத்த குழைவான பொங்கலை விருந்தினர்க்குப் பரிமாறினர். இடைவிடாது மக்கள் உணவுண்டனர். வரிசை வரிசையாகக் கால்களை நிறுத்தி அமைக்கப் பட்ட பந்தலில் மணலைப் பரப்பியிருந்தனர். விளக்குகள் ஏற்றப் பட்டன. மாலைகள் தொங்கிக் கொண்டிருந்தன. தீக்கோள்கள் நீங்க, வளைந்த வெண்மையான திங்களைத் தீழையற்ற சிறந்த புகழையுடைய உரோகிணி விள்ளமீன் வந்து கூடும் நன்னாளில், மிக்க இருள் நீங்கப் பெற்றுப் பொழுது புலர்ந்தது.

மணவினை நிகழ்த்து ஆவாரம் மிக்க முதிய மங்கல மகளிர் தம் தலையில் நீர் திரம்பிய குடங்களைச் சுமந்து வந்தனர். சிலர் தம்

கைகளில் புதியனவும் அகன்றனவுமான மட்கலங்களை ஏந்தி வந்தனர். முன்னே தருவனவற்றையும் பின்னே தருவனவற்றையும் முறையாகத் தந்தனர். தேமல் படர்ந்த அழகிய வயிற்றை உடைய, மக்களை ஈண்டெடுத்த மகளிர் நால்வர், “கற்பிலிருந்து வழுவாது, நல்ல பலவற் றிலும் உதவியாய் இருந்து, நின்னை மனைவியாகப் பெற்ற நின் கணவனைப் பேணிக் காக்கும் பெரும் விருப்பினை உடையை ஆகுக” எனக் கூறி வாழ்த்தினர். நீரொடு கலந்த குளிர்ந்த இதழ்களை உடைய மலர்களை நெல்லோடு கலந்து அவனுடைய அடர்ந்த கரிய கூந்தவில் தூவினர். இவ்வாறாக வதுவை மனம் முடிந்தது. சுற்றத்தினர் ஆரவாரத்துடன் குழந்து நின்று,

“பெருமையுடைய மனைக்கிழுத்தி ஆகுக”

எனக் கூறி ஓர் அறையில் இருந்தி, அவள் கணவனுடன் கூட்டினர்.

136 ஆம் செய்யுளில் பின்வரும் செய்திகள் உள்ளன. நெய்யொழுகும் வெள்ளிய சோற்றை ஜிறைச்சியுடன் சேர்த்து, வள்ளன்மையுடன் உயர்ந்தோரை உண்பித்தனர். பறவைச் சகுனத் தைப் பார்த்தனர். தெளிந்ததும், ஒளிமிக்கதும், இடமகன்றதுமான அழகிய பெரிய வானம் விளக்கமுறைத் திங்களை உரோகிளி கூடிய நன்னாளில், மனையை அழுகுபடுத்தினர். கடவுளை வழிபட்டனர். மனத்தை அறிவிக்கும் முழவுடன் பெரிய முரசும் ஆர்த்தது. மங்கல மகளிர் மன மகட்கு நீராட்டினர். தம் கூரிய கண்களால் அவள் பேரழகிளை இமைக்காது பார்த்துவிட்டு விரைந்து நீங்கினர். கவைத்த வாகையிலையினையும் கார் காலத்து முதல் மழையால் பள்ளங் களில் தழைத்ததும், பழங்கன்றினால் கறிக்கப்பட்டதும் மணிபோல் அழுடையதும் ஆகிய அறுகின் பாலை போன்ற குளிர்ந்த மணமுள்ள தண்டிலுள்ள அரும்புகளை வெண்நூலால் கட்டி, பெண்ணின் மணிக்கட்டில் காப்பாக அணிந்தனர்.

தூய ஆடையுடனும் அணிகலன்களுடனும் மனப்பெண் பொலிவும்ராள். சுற்றத்தார் குழுமி, மழை மேகம் முழங்குவது போன்ற மனைவாலி மிக்க பந்தவில் அவனுக்குச் சிறந்த அணிகளைப் பூட்டி, வியர்வையை ஆற்றினர்.

இவ்விரண்டு சடங்குகளிலும் பார்ப்பான் இல்லை; மந்திரம் இல்லை; தீவலம் செய்தலோ அம்மி மிதித்தலோ அருந்ததி காட்டலோ இல்லையென்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தாலி

பூட்டிய குறிப்பும் காணப்பெறவில்லை. வி.பி. 10ஆம் நூற்றாண்டளவில்தான் தாலி இடம்பெற்றது என டாக்டர். மா. இராசமாணிக்கனார் அவர்கள் 'தமிழர் திருமணத்தில் தாலி' என்னும் தம் நூலில் குறித்துள்ளார். ம.பொ.சி. போன்றோர் தாலி சங்க காலத்தில் உண்டு என்பர். பேராசிரியர் வீரபத்திரான் அவர்கள் 'மங்கல அணி' (1968) என்னும் நூலில் தாலி இருந்தது என்று கூறுகின்றார். அண்டிரான் இரவலர்க்கு எல்லாப் பொருள்களையும் ஈந்தான் என்பதனை "ஸகை அரிய இழையணி மகளிரொடு சாயின் ரென்ப ஆதுய் கோயில்" என்று புலவர் பாராட்டினார். இங்குக் குறிக்கப்பட்ட 'ஸகையரிய இழை' என்பது ஈய இயலாத தாலியென்று அவர்கள் பொருள் கொண்டனர். எனினும் இழை என்பதற்கு அணி என்ற பொதுப்பொருள் உண்டு. ஸகை அரிய என்னும் அடையை இழையணி மகளிர் என்பதனொடு புணர்த்து. ஈய முடியாத பெண்டிரைத் தவிர ஏனையவற்றையெல்லாம் கொடுத்தான் என்று டாக்டர் கே.கே. பிள்ளையவர்கள் கூறுகின்றார். இது பொருத்தமாகவே தோன்றுகின்றது.

சிலப்பதிகாரத்தில் கூறப்படும் கண்ணகியின் திருமணம் மாழுது பார்ப்பான் மறைவழி காட்டிடநடந்தது. மணமக்கள் இருவரும் தீவலம் செய்வதனைக் கண்டார்தம் கண்கள் செய்த நோன்பு யாதோ என அடிகள் பாராட்டுகிறார். ஆனால் தாலி பூட்டியதாகக் கூற வில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். "மங்கல வணியிற் பிறிதணி மகிழாள்" என்றவிடத்தில் அடியார்க்கு நல்லார் இயற்கை அழகு என்று பொருள் கொண்டார். ஆனால் "மங்கல அணியெழுந்தது" என்பதற்கு. "மாங்கலிய குத்திராம்" என்று பொருள்கொண்டார். மங்கல அணியெழுந்தது என்பதற்குத் திருமண ஊர்வலம் என்று பொருள் கொள்ளலாம். இனி 'மங்கல அணியிற் பிறிதணி மகிழாள்' என்பதற்கு மங்கலச் சின்னமாகிய மஞ்சளும் பூவும் முதலான பொருள்கள் என்று பொருள் கொள்ள இடமுண்டு. சங்க காலத்தில் கணவனை இழந்த மகளிர் கூந்தலை நீக்கினர்; எனவே பூவணி நீக்கப்பட்டமைதெனிலும். இங்ஙனமே குறுந்தொடியையும் நீக்கினர். பொதுவாக அணிகலன்களை நீக்கினர் எனினும், வளையலை நீக்குவதே பல படியாகப் பேசப்படுகிறது. கண்ணகியும் கூடக் கணவனை இழந்த பின்பு கொற்றவை கோயிலின் முன்பு தன் வளையல்களை உடைத்துப் போட்டாள் என்று ஆசிரியர் கூறுகிறார். தாலியை நீக்கினாள் என்று குறிப்பிடவில்லை. எனவே, வளையல் அக்காலத்தில்

மங்கலச் சின்னமாக அணிவிக்கப்பட்டது போலும். சிறுவளையிலே பெண்ணுக்கு அளிக்கப்பட்டது முன்பே கூறப் பட்டது. திரு. மயிலை. சீனிவேங்கடசாமி அவர்கள் இக்கருத் துடையவரேயாவார். 'மாழுது பார்ப்பான்' என இளங்கோவடிகளால் கட்டப்படுவன் சமனர் திருமணத்தை நடத்தி வைத்தவன் என்பது மயிலை சீனிவேங்கடசாமியின் கருத்து.

ஆண்டாள் தண்ணுடைய கணவைக் கூறுகையில் பல்வேறு சடங்குகளையும் கூறினாலும் தாலி கட்டியதாகக் கூறவில்லை. இந்திரன் முதல் தேவர்கள் அணைவரும் வருதல், புத்தாடை உடுத்தல், திருமாலின் தங்கை பெண்ணுக்கு மாலையிடல், காப்பு நாண் கட்டுதல், கண்ணன் ஆண்டாளின் கையைப் பற்றுதல், மேளம் முழங்குதல், மந்திரம் முழங்கக் கைப்பற்றித் தீவலம் வருதல், பெண்ணின் காலையெடுத்து அம்மி மேல் வைத்தல், ஆண்டாளின் உடன்பிறந்தார் கண்ணனுடைய கையை எடுத்து ஆண்டாளின் கைமேல் வைத்தல், குங்குமம் சந்தனம் தெளித்துத் தெருவலம் வருதல், மைத்துனனுக்கு மணமகன் மோதிரம் அளித்தல் ஆகிய நிகழ்ச்சிகள் பலவும் கூறப்படுகின்றன.

கி.பி. 7 அல்லது 8 ஆம் நூற்றாண்டில் தோன்றிய பெருங் கதையில் தீவலம் வருதல், அம்மி மிதித்தல், அரிசி தூவல், வலம் வருதல், பிராமணர் ஆசி, அருந்ததி காட்டல் ஆகியவை இடம் பெற்றாலும் தாலி குறிக்கப்படவில்லை.

கி.பி. 9 ஆம் நூற்றாண்டினதான் குளாமணியில் பெண்ணின் தந்தை தாரை வார்த்தல், தீவலம் செய்தல், அம்மி மிதித்தல், அருந்ததி காட்டல் ஆகியவை கூறப்படும். தாரை வார்த்துக் கொடுப்பது இதில்தான் முதன் முறையாக இடம் பெற்றுள்ளது. சிந்தாமணியிலும் மணமகன் நீராட்டு, கல் பதித்த தோடு நீக்கல், கடிப்பு அணிவித்தல், மாலை குட்டல், பெண்ணின் தந்தை நீர் அட்டிக் கொடுத்தல் ஆகியவை மட்டுமே இடம் பெறுகின்றன. பெரிய புராணத்துள்ளும், சந்தர் திருமணத்தின்போதோ சம்பந்தர் திருமணத்தின்போதோ தாலி அணிவித்ததற்குச் சான்றில்லை. திருமங்கையாழ்வார் பாடவில்.

"அந்தக்கன் சிறுவன் அரசர்தம் அரசிற்
சினாயவன் அணியிழையைச் சௌறு

எந்தயக் குரிசெப்பியனத் தெரியாது எம்பிபரு
 மான் அருளென்ன
 சந்தயல் குழவாள் அவக்கண் ரூற்றுவர்தம்
 பெண்டிரும் எய்தி நூலிழப்ப
 இந்திரன் சிறுவன் தேர்முன் நின்றானைத்
 திருவவஸ்லிக்கேஜீ கண்டேனே"

என்று பாடுகிறார். இங்கு நூல் என்றது தாலியைக் குறித்ததாகலாம். இங்ஙனமே பத்தாம் நூற்றாண்டினரான நம்பியாண்டார் நம்பிகள், சங்கிலியார் பற்றிப் பேசுகையில்

"துமகட் பேசினோன் வியவே நூல்
 பேரன சுஸ்விலி பால்"

என்று கூறுகிறார். மணம் பேசிவிட்டாலே திருமணம் முடிந்துவிட்டதாகக் கருதுவது தமிழ்ப் பெண்டிர் பண்பாடு. எனவே மகட் பேசினோன் இறந்ததும் சங்கிலி தன்னைத் தாலியிழந்தவளாகவே கருதிக் கொண்டாள் என்று கருத இடமேற்படுகிறது. எனவே சங்க காலத்திற்குப் பிறகு அருகிய நிலையில் தாலியணியும் வழக்கு இருந்ததோ எனக் கருதிட இடமுண்டு. தாலி பற்றிக் குறிப்பிடும் முதற் கல்வெட்டு கி.பி. 958 ஆம் ஆண்டுக்கு உரியது என்று டாக்டர் கே.கே. பிள்ளை குறிப்பிட்டுள்ளார். (பார்க்க தமிழக வரலாறு மக்களும் பண்பாடும் 1975, பக. 131-32).

எனவே சங்க காலத்தில் மணமகள் கழுத்தில் தாலி கட்டும் வழக்கம் இருந்ததில்லை என அறிய வேண்டியுள்ளது.

சிவம்பு கழித்தல்: இனி, திருமணத்திற்கு முன்பு இளைய தொட்டே தலைவி அணிந்திருந்த காற்சிலம்பைக் கழற்றுதலை மரபாகக் கொண்ட செய்தி தெரிகின்றது. இதனை ஒரு விழா வாகவே பெற்றோர் கொண்டாடினர் எனலாம்.

தன் மகள் காதலனோடு உடன் போக்கில் ஈடுபட்டதை அறிந்த தாய்

"பெரும்பெயர் வழுதி கூடல் அன்ன
 அருங்கடி வியனகர் சிலம்பும் கழியாள்" - அகம். 315

என்று வருந்துகிறாள். இங்ஙனமே இன்னோரு தாய் தன் மகள் அறியா தேயத்தில் சிலம்பு கழிநோன்பு செய்ய நேர்ந்தலை எண்ணிக் கலங்கினாள்.

“தானமர் துணைவன் ஊக்க ஊஸ்கி
 உள்ளாது கழிந்த முள்ளொயிற்றுத் துவர்வாய்
 சிறுவென் கண்ணி சிலம்பு கழிது
 அறியாத தேஷ்ட்த ஸாகுதல் கொடிதே” - அகம். 385

தலைவி தலைவனாடு உடன் போக்குப் போயினாள்.
 தலைவனின் தாய் அவனுக்குச் சிலம்பு கழிநோன்பியற்றினாள் என
 அறிந்த தலைவியின் தாய். அந்திகழ்ச்சியைக் கண்டு வந்தாரிடம்.

“ரும்யனைச் சிலம்பு கழிது யயரிஜும்
 எம்யனை வதுவை ருந்யணம் கழிகெனச்
 சொல்லின் எவனோ? (ஜஸ. வீ99)

என்று கேட்கிறாள்.

செல்வம் மிக்க தன் மனையில் நடக்க வேண்டிய தன்
 மகளின் சிலம்பு கழிநோன்பு வறுமை மிக்க தலைவன் வீட்டில் நடக்க
 நேர்ந்ததை எண்ணி இள்ளொரு தாய் வருந்துவது வருமாறு:

“சிறியோற் கொத்திவன் பெருமட்ட தகுவி
 சிறப்பும் சீரு மின்றிச் சிறுர்
 நல்கூர் பெண்டின் புலவேய் குரும்பை
 ஒரா யாத்த வொருதூரன் முன்றில்
 ஏதில் வறுமனைச் சிலம்புடன் கழிது
 மேயினான் கொல்லென நேரவல் யானே” - அகம். 369

மவரணிதல்: திருமணமாதற்கு முன்பு கண்ணிப்பெண்கள்
 மலர் குடுதல் வழக்கமில்லை என்றும் கூந்தலில் தலைவன் மலர்
 குட்டுதல் ஒரு வகைத் திருமணக் காரணமாகுமென்றும் டாக்டர்.
 வ.சுப. மாணிக்கனார் அவர்கள் தம் தமிழ்க் காதலில் குறிப்பிட
 டுள்ளார்கள். ஆனால் இக் கருத்து ஏற்படைத்தன்று என்பது பல பாடல்
 களால் அறியப்படுகின்றது.

ஒரு தலைவி தன்னுடைய தாய் தன் கூந்தலை வருத்து மலர்
 குட்டுவதை மறுத்து அடம் பிடிப்பாள். அத்தகையவள் தலைவன்
 குடிய பூவை முடித்துச் சடை தாழ அவனுடன் சென்றாள்.

“பெரவந்தோடி தெளிர்ப்ப வீசிச் சேவடிச்
 சிலம்புநக இயலிச் சென்றவென் மகட்கே
 சாந்துளர் வணர்குரவ் வாரி வகைவகுத்து
 யான்போது துணைப்பத் தகரம் மன்னாள்” - அகம். 117

தலைவனைக் களுக்காலத்துக் கண்டு பேசும் தோழி.

- மலர்களைக் குவளைத்
தேங்பாய் ஓண்டு நறும்பல அடைசீய
கூந்தல் மெல்லனைத் துஞ்சிப் பொழுதுபடக்

.....
பெருங்களிற் ஏராகுத்தலிற் பெயர்க்குவை”

என இரவில் வருமாறு கூறுகின்றாள்.

கபிலருடைய குறிஞ்சிப்பாட்டில் தலைவியும் தோழியும் பல்வகையான மலர்களைப் பறித்துத் தம் தலையில் குடிக் கொண்டதாகப் பாடுகின்றார்.

“பல்வே ரூகுவின் வணப்பயை கோடையியும்
மெல்லினு முச்சிக் கலின்பெறக் கட்டி”

- குறிஞ்சிப். 103-104

இச்சான்றுகளால் கண்ணிப்பெண் மலர் குடுதல் வழக்கமே என்று உணரலாம்.

திருமணம் உறுதி செய்யப்பட்ட பின்னர் யாதானுமொரு நாளில் மணப்பெண்ணுக்குச் சிலம்புகழி நோன்பு செய்தல் வழக்கமாயினும். அது திருமணக் கரணமாகாது. முன்னர் எடுத்துக்காட்டிய அகம் 86, 136 ஆகியவற்றிற் கண்டாற்போல் செய்யப்படுவதே மணச்சடங்கு. ஆனால், இவற்றிற் கூறப்பட்ட சடங்கே நாடு முழு வதும் வாழ்ந்த பல்வேறு பிரிவினருடைய திருமணங்களிலும் கையாளப்பட்டது எனத் துணிந்து கூற இயலாது.

திருமணா நாளில் மணமகளுக்கு மங்கல நாண் அணிவிக்கும் வழக்கம் பற்றி இருவேறு கருத்துக்கள் நிலவினாலும். அது ஆரியர் களுக்குத் தொடர்பில்லாதது என்பதும், தமிழர் வாழ்விற்குரியது என்பதும் உணரத்தக்கதாகும். பேராசிரியர் ந. சுப்பிரமணியன் தம் சங்க கால வாழ்வியல் என்ற நூலில் இக்கருத்தையே வலியுறுத்தி யுள்ளார்.

குடும்ப வாழ்வு பற்றிய தமிழர் கொள்கை

பண்ணைத் தமிழர் குடும்ப வாழ்வு பற்றி மிகவும் உயர்ந்த கொள்கைகளைக் கொண்டிருந்தனர். அவர்கட்கு அறம் என்பது வாழ்க்கையின் ஒரு பகுதியன்று. வாழ்வு முற்றுமே அறமாகும். எனவேதான் குடும்ப வாழ்க்கையை இல்லறம் என்றனர். துறவுக்கு மதிப்பளித்தனர் எனினும் மனவாத துறவுக்கு மதிப்பளிக்கவில்லை. மாறாக இல்லறத்தைச் செம்மையூற் ஆற்றிக் காமம் சான்ற கடைக் கோட் காலை ஏமம் சான்ற மக்களொடு கூடி அறம்புரி கற்றமொடு சிறந்தது பயிற்றலையே விரும்பியுள்ளனர். திருவள்ளுவர் தம் அறத்துப்பாலில் அதிகாரங்களை அமைத்துள்ள முறையே இதற்குச் சான்றாகும். மெல்ல மெல்லத் தன் உள்ளம் விரித்துத் தன் மனைவி, தன் பிள்ளை, தன் சுற்றும் என்னும் எல்லைகளையெல்லாம் கடந்து அனைத்துயிர்க்கும் அருள் செய்யும் மனதிலையடைவதே வாழ்வின் நோக்கம். அப்பழுத்த மனதிலையைப் பெறுதற்காம் பள்ளியே இல்லறம் என்று கருதியுள்ளனர்.

திருவள்ளுவர்: திருவள்ளுவர் இல்லறவியலில் கூறியுள்ள கருத்துக்கள் தமிழர்தம் நெறியினை உள்ளம் கொண்டு அவர் கூறியனவாகும். இல்லவாழ்வான் என்பவன் தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல் என்னும் அனைவரையும் போற்றும் கடமை யுடையான்; வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் தெய்வத்துள் வைக்கப்படுவான்; துறந்தவர்க்கும், துவ்வாதவர்க்கும் இறந்தவர்க்கும் அவன் துணையாவான்; அற நெறியின்படி இல்லவாழ்வை நடத்தினால் துறவறமே தேவையில்லை; தன்னையும் அறவழி யில் நடத்திக்கொண்டு பிறரையும் அந்நெறியிற் செலுத்த வல்லவன் நோற்கின்ற துறவியை விட வல்லமையுடையவன்; வீடுபேற்றைய முயல்வாருள் தலையாயவன் இல்லவாழ்வானே; அவன் முயற்சியால் தேடும் பொருளெல்லாம் தகுதியுடையார்க்கு உதவுதற்கே. இங்ஙனம் வள்ளுவர் இல்லவாழ்க்கையின் மேன்மையை எடுத்துரைக்கின்றார்.

சங்க இலக்கியம்: வள்ளுவர் கூறும் இல்லறச் செந்தெந்றிகள் பலவும் சங்க இலக்கியத்துட் பரந்து கிடக்கின்றன. அன்பும் அறனும் உடையதாக வாழ்வு அமைய வேண்டுமென்றார் வள்ளுவர். கணவனும் மனைவியும் மனமொத்துத் தன்னலமின்றி ஒருவர் நலனில் ஒருவர் மனமூன்றி இருவர் என்னும் நிலையின்றிக் கிழமை பூண்டு வாழ வேண்டும் என்பதைப் பல பாடல்கள் காட்டுகின்றன.

கணவன் மனைவி என்னும் உறவு திட்டெரன்று ஒரு நாளில் ஏற்படுவதன்று. பல பிறவிகளிலும் தொடர்ந்து வருவது என்று கருதினர். முன்னோப் பிறவிகளில் கணவன் மனைவியராக வாழ்ந்தவர்களே ஊழின் வலிமையால் மீண்டும் கூடுகின்றனர் என்று கருதினர். காதல் நிலத்தினும் பெரிது; வாணினும் உயர்ந்தது; நீரினும் ஆராவில்லது (குறுந். 3).

ஒரு மனைவி தன் கணவனிடம்,

“இஞ்சை மாறி மறுசை யாயினும்
நீயா கீயிரென் கணவனை
யானாசியர் நின் நெஞ்சுக்கேர் பவளே” (குறுந். 49)

என்கிறாள்.

இன்னொரு மனைவி.

“சாதல் அஞ்சேன் அஞ்சவல் சாவின்
இறப்புப் பிறிதாகுவ தூயின்
மறக்குவேன் கொல்லவன் காதலவன் எனவே” (நற். 397; 7-9)
என்கிறாள்.

காதலென்பது வெறும் உடற்காமம் அன்று; அதனையும் கடந்து நிற்பது; மனத்தளவில் உயர்ந்து நிற்பது; மனைவியின் உடலழகு மாறி நரைமுதாட்டியாக ஆளபோதும் தலைநாள் கொண்ட உழுவலன்போடு அவனைப் போற்றுவது கணவனின் கடமையாகும் என்பதைனே.

“அண்ணாந் தேந்தீய வனமுலை தளரினும்
பொன்னேர் மேனி மணியிற் ராழ்ந்த
நுன்னொடுஸ் கூந்தல் நரையொடு முடிப்பினும்
நீத்த வோம்புமதி பூக்கே மூர்” (நற். 10)

என்ற நற்றினைப் பாடலால் அறிவிக்கின்றார் புலவர். கணவன் தன்

மனைவியைக் காப்பாற்றும் முறைமையினை ஆஃறினை உயிர் களின் அங்கு வாழ்க்கை வழியே உணர்த்தியுள்ளனர் புலவர்.

“துடியடிக் கயந்தலை கலக்கிய சின்னிரைப்
லிடியூட்டிப் பின்னுண்ணும் களிரிறங்கும் உரைத்தனரே
இன்னிழ லின்னையின் வருந்திய மடப்பினைக்குத்
தன்னிழவைக் கொடுத்தளிக்கும் கலையெனவும்
உரைத்தனரே” (பாஸலக்கலி 11)

மனைவி தன் கணவனையே உயிராகக் கொண்டு வாழ வேண்டும்; அவன் நலனே தன் நலன் என்று கருதிடல் வேண்டும். கணவன் வீடு வறுமையுற்றாயினும் தன் பிறந்த வீட்டை எண்ணாது பெருமையோடு வாழ வேண்டும். இதனை ஜங்குறு நாற்றுப் பாடலொன்று அழகுறக் கூறுதல் காணலாம். கணவன் வீட்டுத் தோட்டத்தில் தழைகள் வீழ்ந்து அழுகி நாற்றுமெடுக்கும் சிறிய நீர்நிலையுண்டு. அதிலுள்ள நீரை மாண்கள் குடித்துவிட்ட நிலையில் எஞ்சியுள்ள நீரையே அவன் உணகின்றார். அது தன் தாய்வீட்டில் தான் உண்ட தேன்கலந்த பாலினும் தெவிட்டாமல் இனிக்கிறது.

“அன்னாய் வாழிவேண் டன்னைநம் படப்பை
தேன்மயயங்க பாலினும் இனிய அவர்நாட்டு
உலவனவக் கூவற் கீழ்
மானுண் டெஞ்சிய கலிழி நீரே” (ஜஸ். 203)

தன்னை மனைந்த கணவனின் குடும்பம் வறுமையுற்றது. நீரோடு கிடக்கும் எளிய கஞ்சியைப் பொழுது மாறி உண்ணும் வாழ்க்கையை அடைந்துவிட்டாள். அந்த நிலையிலும் ஒரு காலத் தில் அழுது போன்ற பாற் சேர்றைப் பொற்கின்னைத்திலிட்டு “உணக்” எனச் செவிலியர் பூங்கோல் கொண்டு ஒச்சவும் பந்தலி லோடி மறுப்பவன் தன் தந்தையின் பெருஞ்செல்வத்தை நினையா திருக்கிறானாம்.

“கொண்ட கொழுநன் குடிவற னுற்றெனக்
கொடுத்த தந்தை கொழுஞ்சோ றுள்ளாள்
ஒழுகுநீர் குணங்கறல் போவப்
பொழுதுமறுத் துண்ணும் சிறுமது கையளே” (நற். 110)

இங்ஙனம் குடும்ப வறுமையைப் பெற்றோர்க்கும் மறைத்து வாழ்வதே சிறந்த மனளவியின் பண்பாடிடன்று கருதினர்.

ஒர் ஆடையைக் கிழித்து இருவரும் உடுத்திக் கொள்ளும் வறுமை வந்துற்ற போதும் அன்பினால் ஒன்றி வாழ்வதே வாழ்க்கை என்றனர்.

“ஒரோஒகை தம்முன் தழிதீ ஒரோஒகை
ஒன்றாக்க ராடை உடுப்பவரே யாயினும்
ஒன்றினார் வரம்க்கையே வரம்க்கை” - கலி.18

கணவனின் இன்பத்தில் மட்டும் பங்கு கொள்பவன் நல்ல மனளவியல்லன். அவன் துன்பத்திலும் இன்பம் காண்பவனே நற்பெண் என்பதனை ஒரு பெண்ணின் கூற்றில் வைத்துக் காட்டி யுள்ளார் பெருங்கடுங்கோ. தலைவன் பிரியும்போது தன்னையும் உடன் கொண்டு செல்ல வேண்டிய மனளவியிடம் காட்டின் கடுமை கூறி மறுத்தான். அப்போது,

“அன்பறச் சூழதே ஆற்றிடை நுழியாடு
துன்பம் துணையாக நாடின் அதுவல்ல
தின்பழும் உண்டோ எமக்கு” - கலி. 6

என்கின்றான்.

கணவன் சிலபோது தவறு செய்தாலும் அவனை வெறுத்தல் மனளவியின் இயல்பன்று. அன்பினால் அவனைத் திருத்தவே முயல்வான். தலைவன் பரததையுறவு கொண்டு தன்னை வருத்திய போதும் மனளவி அவனை வெறுத்தொதுக்கவில்லை. உழவன் வேரோடு பிடிங்கி வரப்பில் ஏறிந்தாலும் மீண்டும் கடித்த செறுவி லேயே பூக்கும் நெய்தலைப் போலக் கணவன் இன்னா செய்யினும் அவனை இன்றி அமையாதவன் மனளவி (குறுந். 309).

“தாய் உடன்று அவைக்கும் காணவயும் வாய்விட்டு
அன்னாய் என்னும் குழலி போல
இன்னா செயினும் இனிது தலையளிப்பினும்
தின்வரைப் பின்னான் தோழி” (நற். 397)

என்கிறான் ஒரு தோழி.

இங்ஙனம் பெண்ணுக்கு அறிவுரை கூறினாலும் ஆடவரை விட்டாரல்லர். மறைமுகமாக இவை ஆடவர்க்குக் கூறிய அறிவுரை

களாகவே கொள்ளத்தக்கன. பூதப்பாண்டியன் வஞ்சினம் கூறுகையில் “பேரமர் உண்கண் இவளினும் பிரிக்” (புறம். 71) என்றான். எனவே மனைவியைப் பிரிதல் பொரும்பாவும் என்று கருதியமைதெனிலு. பேகன் மனைவியைத் துறந்தபோது சான்றோர் உலகம் கொதித்தெழுந்தது. (புறம். 143-147)

இங்கும் அன்பு பூண்ட கணவனும் மனைவியும் விருந்தோம்புதலையும், சுற்றும் தழுவுதலையும், வறியோர் துடைத்தலையும் தம் தலைக்கடமையாகக் கொண்டனர். இக்கடமைகளை ஆற்றப் பொருள் இன்றியமையாததன்றோ? அதனை ஈட்டு தற்குக் கணவன் மனைவியைப் பிரிந்து நெடிது சென்றான். அப் பிரிவைத் தாங்கியிருந்தனர் பெண்கள். மனைவியைப் பிரிவது கொடுமைதான். ஆனால் நட்டேர் வறுமையையும் கேளிர் துன்பத் தையும் பகைவரின் செல்வத்தையும் கண்டு மனம் வருந்தாது வாழ வல்லவர் வேண்டுமேல் மனைவியைப் பிரியாது ஒரு பதியில் வாழலாம். ஆனால் பிறர் துன்பம் கண்டு துவண்டு போகும் உள்ள முடையார்க்கு அஃது ஆகாது. பிறர் துன்பம் துடைத்தல் கடமையென்ற உணர்வு மழைபோலுப் பிரிவத்தீயை அழித்தது. தலைவன் வெளிநாடு சென்றான். இதனை அகம் 279 ஆம் பாடல் கூறுகின்றது.

“இல்லோர்க்கு இல்லென இயைவது கரத்தல்
வல்வர நெஞ்சுசும் வலிப்ப நம்மினும்
பெராகுளே காதலர் காதல்
அருளே காதலர் என்றி நியே” - அகம் 278

என்பதால் தலைவன் பிறர் துடைத்தலையே காதலின்பத்தினும் பெரிதாக நினைத்தமைதெரிகின்றது.

“அறங்கலைப் பிரியா தொழுகலும் சிறந்த
கேளிர் கேடுபல ஊன்றலும் நானும்
வருந்தா உள்ளவியாடு இருந்தோர்க் கில்” - அகம் 173

“செறுவோர் செம்யல் வரட்டலும் சேர்ந்தோர்க்கு
உறுமிடத் துவக்கும் உதவியாண்மையும்
இல்லிருந்த தயைவோர்க் கில்” - அகம். 231

ஆகிய இலக்கியைப் பகுதிகள் சான்றுகளாகும்.

“இரப்போர் ஏந்துனை நிறையப் பெய்ம்யார்
புலம்பில் உள்ளவியாடு புதுவதந் துவக்கும்
அரும் பொருள் வேட்டம்” (அகம் 389)

“இசையும் இன்பழும் ஈதலும் மூன்றும்
அசையுட ஸிருந்தோர்க் கரும் புணர்வின்ம் - நற். 214

“நட்டோர் ஆக்கம் வேண்டியும் ஒட்டிய
நின்றோள் அணிபெற வரற்கும்
அன்றோ தோழியவர் சென்ற திறமே” - நற். 286

என்னும் செய்யுட் பகுதிகள் தம் சமுதாயக் கடனை ஆற்றுவதில் எத்துணை ஆர்வமுடையர் பண்டைய ஆடவர், பெண்டிர் என்பதுணைப் பறைசாற்றும்.

குடும்ப வாழ்வு குழந்தையின்றி முழுமை பெறுவதில்லை
என்பதும் சான்றோர் கொள்கையாக இருந்தது. மக்கட் பேற்றின் இனிமையை வள்ளுவத்தின் வழிக் காண்க.

“எழுபிறப்பும் தீயவை தீண்டா பழுபிறங்காப்
பண்புடை மக்கட் பெற்றின்”

“குழலினிது யாழினி தென்ப தம்மக்கள்
மழலைச் சொற் கேளாதவர்”

“அழிழ்தினும் ஆற்ற வினிதே தம்மக்கள்
சிறுகை அளாவிய கூழ்”

என்னும் குறள்மணிகளை எண்ணிடுக.

பாண்டிய மன்னன் ஒருவன் மக்கட்பேற்றின் பெருமை பற்றிப் பாடிய பாடல் வருமாறு:

“படைப்புப் பலபடைத்துப் பலரோ டுண்ணும்
உடைப்பெருஞ் செல்வ ராயினும் இடைப்படக்
குறுக்கு நடந்து சிறுகை நீட்டி
இட்டும் தொட்டும் கவலியும் துழந்தும்
நெய்யுடை யடிசில் மெய்ப்பட விதிர்த்தும்
மயக்குறு மக்களை யில்லோர்க்குப்
பயக்குறை யில்லைத்தாம் வாழு நாளே” (புறம். 188)

அறிவறிந்த மக்கட்பேரு போல் சிறந்த பேரில்லை என்றார் வள்ளுவர். அகநானுற்றுப் பாடலொன்றும் இதனை வற்புறுத்தல் காணலாம்.

“இம்மை யுலகத்து இசையொடும் விளங்கி
மறுமைப் பயனும் மறுவின் றைப்புப
செறுநரும் விழையும் செயிர்தீர் காட்சிக
சிறுவர்ப் பயந்த செம்மலோர் எனப்
பல்லோர் கூறிய பழமொழி யெல்லாம்
வாயே யாகுதல் வாய்ந்தனம் தோழி” - அகம். 66

பேயனார் பாடியதாகக் கொள்ளப்படும் ஜங்குறுநாற்று மூல்லைத் திணைப் பகுதியின் முதற் பத்தில், குழந்தைச் செல்வத் தோடு மகிழ்ந்திருக்கும் கணவன் மனைவியரைக் காண்கின்றோம். மறியிடைப் படுத்த மாண்பினைபோலப் புதல்வனை நடுவே கிடத்தி இருப்பதும் தாயும் தந்தையும் படுத்திருக்கும் காட்சிக்கு இவ்வுலகும் மேலுலகும் குறைவான மதிப்புடையன என்கிறார் (ஜங். 401). தாய் தன் புதல்வனை அணைத்துப் படுத்திருக்கிறாள். தலைவன் அவனுடைய புறத்தை அண்புடன் முயங்குகிறான். அது யாழிசை போன்ற இனிமையுடையதாகும் (402). சிறுவன் மழலை பேசிச் சிறு தேர் உருட்டி விளையாட இருவரும் மகிழ்கின்றனர் (403). மகன் தாயிடம் பாலுண்ணும் போது தலைவன் அவளை மெல்ல அணைக்கிறான் (404). மகன் தெருவில் விளையாடுவதனைத் தலைவியை அணைத்தவாரே கண்டுகளிக்கிறான் (406). மாலை நேரத்தில் முற்றத்தில் கட்டிலைக் கிடத்தி மனைவியோடு தலைவன் இருக்கிறான். புதல்வன் அவனுடைய மார்பில் ஊர்ந்து விளையாடுகின்றான் (410). இத்தகு அண்புக் காட்சியினைக் குறுந் தொகையிலும் காணலாம் (359).

குழந்தையீன்ற தாய் புகழப்படும் இடங்கள் பல.

“கடவுட் கற்பொடு குடிக்குவிளக் காகிய
புதல்வற் பயந்த புகழ்யினு சிறப்பின்
நன்ன ராட்டி” (அகம் 184)

“மனைக்கு விளக்கம் மடவாள் மடவாள்
தனக்கு விளக்கம் தகைசால் புதல்வர்” (நான்மணிக்கடிகை 101)

என்பார் விளம்பிநாகனார். இத்தகு குடிக்கு விளக்கமாகிய குழந்தைச் செல்வம் பரத்தையர்க்கு இல்லை.

“அவனும்

பைந்தொடி மகளிரோடு சிறுவர்ப் பயந்து

நன்றி சான்ற கற்போடு

எம்பா டாதல் அதனினும் அரிதே”

(நற். 330)

ஊடல் கொண்ட தாயையும் தந்தையையும் இணைக்கும் பேராற்றலாகக் குழந்தை விளங்குவதினை மருதக்கலிச் செய்யுட் கள் கூறுகின்றன. (80, 81, 82, 85, 86)

விருந்தோம்பல்: சங்க நாளில் பெரிதும் போற்றப்பட்ட பேரறம் விருந்தோம்பலாகும். தொல்காப்பியர் பெண்ணின் இலக்கணம் கூறுகையில் விருந்தோம்பற் பண்பாட்டையும் சேர்த்துக் கூறுகின்றார். திருவள்ளுவர் விருந்தோம்பலுக்கெனத் தனித்ததோர் அதிகாரம் வகுத்தார். மனிதன் பொருள் தேடி இல்லிருந்து வாழ்வது விருந்தோம்புதற் பொருட்டே என்கிறார். விருந்தோம்பல் என்னும் வேள்வியைச் செய்யாதவர்கள் பொருளைப் பாடுபட்டோம்பி இறுதியில் பற்றற்றுப் போவர் என்கிறார். செல்விருந்தோம்பி வருவிருந்து பார்த்திருப்பவன் வானத்தவர்க்கு நல்விருந்தாவான் என்கிறார். மேலும் முகனமர்ந்து விருந்தோம்புவான் இல்லில் திருமகள் விரும்பி உறைவாள் என்றும் விருந்தோம்பும் அறத்தை மேற்கொண்டவன் வறுமையுறுதல் இல்லை என்றும் கூறுவார்.

சங்கப் புலவர்கள் விருந்தோம்பலை வலியுறுத்தும் இடங்கள் பலவாகும். வரக்கூடாத நேரத்தில் விருந்தினர் வரினும் முகம் கோணாது பேணும் பெண்ணை நற்றினையிற் காண்கிறோம். வினைமுற்றி மீனும் தலைமகன் தன் மனைவியின் இனிய பண்புகளை நினைத்துப் பார்க்கிறான். அப்பண்புகளிற் சிறந்தது விருந்தோம்பற் பண்பே.

“அவ்வி வாயினும் விருந்துவரின் உவக்கும்

மூல்வை சான்ற கற்லின் மெல்லீயல்”

(-நற்றினை 142)

கணவனும் மனைவியும் ஊடல் கொண்டிருக்கையில் விருந்தினர் வரின் அவர்கள் ஊடல் தீர்ந்து அவர்களைப் பேணும் கடமையில் ஈடுபடுவர். எனவே விருந்தினர் ஊடல் தீர்க்கும் வாயில்கள்

ஆயினர். தன் மனைவியின் கூடலைத் தீர்க்க யாரேனும் விருந்தினர் வரமாட்டார்களா என ஏங்குகிறான் தலைவன்.

“-நப்புவந்து
அட்டி வோளே அம்மா அரிவை
எமக்கே வருகதீல் விருந்தே சிவப்பான்று
சிறிய முள்ளொயிறு தோன்ற
முறுவல் கொண்ட முகம்காண் கம்மே.” (நற் 120)

ஒரு தலைவி தன் கணவனோடு கூடுவதற்கு வாய்ப்பை எதிர்பார்க்கின்றாள். விருந்தினர் இடைவிடாது வந்த வண்ணம் உள்ளூமையால் வாய்ப்புக் கிடைக்காமல் வருந்துகின்றாள்.

“நன்மனை ஒனிவிருந்த தயகும்
ஏதூர வின்மையின் எஃதா மாறே.” (நற். 280)

விருந்தினர் வரின் அவர்களைப் பேணுதற்குரிய பொருள் இல்லை எனில் அந்நிலையை நன்மக்களால் பொறுத்துக் கொள்ள முடியாது. எனவே அத்தகையோர் விருந்தினரைக் காணுதற்கு அஞ்சி ஒளிந்து கொள்வாராம்.

“விருந்துகண் டோளிக்கும் தீருந்தா வாற்க்கை” (புறம் 266:11)
என்று கூறியுள்ளார் ஒரு சான்றோர்.

விருந்தோம்பலைக் கடமையாகக் கொண்டவர்கள் கடன் கொண்டும் தம் கடமையைச் செய்தனர். வறுமையுற்ற நிலையிலும் பிறரால் செய்ய முடியாத கடமையைச் செய்யும் பண்பைப் பாராட்டுதற்கு வல்லாண் மூல்லை என்னும் துறையை அமைத்துள்ளனர். ஒரு குடிமகன் வீட்டுக்கு விருந்தினர் வந்தனர். தன்னிடம் வேறு பொருள் இன்மையின் பழைமையானதெனப் போற்றப்பட்ட தன் வாளை அடமானம் வைத்து உணவு படைத்தான். மறு நாளும் விருந்தினர் வந்தனர். அப்போது தன் யாழைப் பண்ணயமாக்கினான்.

“நெருநை வந்த விருந்திற்கு மற்றுத்தன்
இரும்புடைப் பழவாள் வைத்தனன் இன்றிக்
கருஸ்கோட்டிச் சீரியாற் பண்ணயமிது கொண்டு ஈவதிவாளன்”
(-புறம் 316)

வேறோர் குடும்பத்தில் இருந்த வரகும் தினையுமெல்லாம் இரவலர்க்குக் கொடுத்தாள் வீட்டுத் தலைவி. எல்லாரிடத்தும் கடன்

வாங்கியாய்விட்ட நிலையில் குறியீதிர்ப்பையாகவும் பெற இடமில்லை. இந்திலையில் விருந்தினர் வந்தனர். அப்போது விதைக்காக வைத்திருந்த நினையை உரலிற் பெய்து குற்றி உணவிட்டாள் குடும்பத் தலைவி. (புறம் 333)

“வித்தும் இடல் வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்”

என்ற குறட்கு ஏற்ற விளக்கமாக இந்திகழ்ச்சி அமைதல் காணலாம். பெரிய புராணத்தின் இளையான் குடிமாறனார் வரலாறு இக்கருது தினைத் தழுவியமைவதாகத் தோன்றுகிறது.

கற்பின் செல்வி கண்ணகிதேவி தான் கோவலனைப் பிரிந்திருந்தபோது.

“அறவேர்க் களித்தலும் அந்தணர் ஒம்பலும்
துறவேர்க் கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின்
விருந்தெதிர் கோடலும்”

இழந்ததாக வருந்தினாள்.

பதினெண்ண கீழ்க்கணக்கு நூல்களும் விருந்தோம்பனைப் பெரிதும் பாராட்டிப் பேசுதல் காணலாம்.

திருக்குறள் ஒழிந்த பிற பதினெண்ண கீழ்க்கணக்கு நூல்களும் விருந்தோம்பல் பண்பாட்டை வற்புறுத்தத் தவறவில்லை. அறிவுடைய மாந்தர்க்கு விருந்தின்றி உண்ட பகல் ஒரு நோய்க்குச் சமமானது என்றும் ஒரு கணவனுக்குத் தான் நல்ல விருந்தினரை ஒம்புவதால் நட்பாகிறாள் என்றும் திரிக்கூகம் கூறுகின்றது. (44, 64) மேலும். பெறுவதற்கு அரிய பொருள்களுள் ஒன்றாக, வழி தவறி வந்தடைந்த விருந்தினரைக் குறிப்பிடுகின்றது. (69) ஒருவன் பேணிக் காப்பதற்கு அரியாருள் மழை பெய்யும் நாளில் தன்னை அடைந்த விருந்தினரையும் சேர்த்துக் கூறுகிறது ஒரு செய்யுள் (76)

தம்மிடம் வந்தவர்களுக்குச் செய்யும் சிறப்புக்கள் பற்றி ஆசாரக்கோவை கூறும் கருத்து வருமாறு:

“முறைவல் இனிதுரை, கால்நீர், மணை பாய்
சிட்க்கையோடு இவ்வைந்தும் என்பதுலைச் சென்றார்க்கு
ஊனைாடு செய்யும் சிறப்பு” (54)

பெண்டிர்க்குரிய சிறப்புக்களுள் ஒன்றாக விருந்தோம்பலைக் கூறுகிறது. (42)

எலாதி, விருந்தினர்க்குத் தராமல் ஒரு பொருளை மறைத் தலைக் கடிந்து கூறுகின்றது. (46)

நான்மணிக்கடிகை விருந்தினரை விருப்பத்தோடு வரவேற்றுப் பேணல் வேண்டும் என வற்புறுத்துமுகமாக, விருப்பில்லாதார் முன் சென்ற விருந்து செத்தொழியும் என்கிறது.

“சென்ற விருந்தும் விருப்பிலார் முன்சாம்” (47)

இன்று உறவினரும் நண்பருமே விருந்தினராகக் கருதப் பெறுவர். ஆனால் பண்டு முன்பின்னறியாதவராய் வீடு தேடி வருவாரே விருந்தினராகக் கொள்ளப்பட்டனர். புதிய இலக்கிய வகையினை “விருந்தே தானும் புதுவது கிளந்த யாப்பின் மேற்றே” என்பார் தொல்காப்பியர். விருந்தோம்பலைப் பெரிதாக அன்றைய சமூகம் போற்றியமைக்குக் காரணங்களுண்டு. இன்று போல் அன்று உணவு விடுதிகள் இல. பண்டமாற்றே வழக்கிலிருந்தது. எனவே பழக்கமில்லாதவரிடம் பணம் கொடுத்து உணவு பெறல் இயலாத்தாகவிருந்தது. உணவுக்கு வேண்டிய பொருள்களைப் போகுமிடமெல்லாம் சுமந்து போதல் அருஞ்சமையாம். போக்கு வரவுக்குரிய வசதிகள் இல்லாத அந்நாளில் பெரும்பாலோர்க்குக் கால்நடைப் பயணமே நடக்கக்கூடிய ஒன்றாக இருந்தது.

பெரும்பான்மையான மக்கள் உணவுக்காகச் செல்லும் ஊரையே நம்பியிருந்தனர். இத்தகு சமூகத்தில் விருந்தோம்பலை ஒரு தனியறமாகப் போற்றியது வியப்பன்று. குடும்பத்தார்க்கு நாட்டின் உறவையும் அறிவையும் வளர்த்துத் தந்ததோடு, மக்கட்குள் உட்பிணைப்பையும் அன்பையும் வளர்த்துப் போற்றியது விருந்தோம்பல். இவ்வற்றத்தால் புது முகங்களைக் கண்டு முகம் மலர்ந்தும் புது மொழிகள் கேட்டு இன்சொல் வளர்த்தும் பசித் துன்பம் போக்கி இன்புற்றும் நாட்டுச் செய்திகளைப் பெற்று அறிவு பெற்றும் வாழும் பேறு அக்காலத்தவர்க்கு இருந்தது. அதனால் வாழ்க்கைக்கு அடிப்படையான அன்பையும் அறிவையும் வளர்க்கும் வாயிலாக விருந்தோம்புதல் விளங்கியது. ‘ஒவச் செய்தி’ என்னும் தம் நூலில் அறிஞர் மு. வரதாசனார் இவ்விளக்கத்தைத் தந்துள்ளார். இதனால்தான் இவ்வற்றத்தைப் பிறகாலத்து நூல்களும் வழிவழியே போற்றி

யுரைக்கலாமினா. இத்தமிழ்ப் பண்பாட்டினை கல்வி யிற் பெரிய கம்பர் சீதையின் வாயிலாக விளக்குவார். அசோக வனத்திற் சிறையிருந்த செல்வி. தானில்லாதபோது இராமன் உறத்தக்க துன்பங்களை எண்ணி வருந்தும்போது. விருந்தினர் வரின் இராமன் என் செய்வர்னோ என எண்ணியதாகக் கூறுகின்றார்.

அருந்து மெல்லடகு ஆரிட வருந்துமென்று அழுங்கும்
விருந்து கண்டபோ தென்னுறுமே வென்றுவிழும்
மருந்து முண்டுகொஸ் யான்கொண்ட நோய்க்கென்று மயங்கும்
இருந்த மாநிலம் செல்லவித்திபவும் ஆண்டெழாதாள்”

- காட்சிப் படலம்

சேக்கிழார் பெரிய புராணத்தில் இளையான்குடி மாறனாரின் விருந்தோம்பற் பண்பினை விரித்து ரைக்கக் காணலாம். மாரிக் காலத்து இரவில் வந்த சிவன்டியார்க்கு வயலில் விதைத்த தீள் முளைகளை வாரி வந்து சோறாக்கியும், குழி நிரம்பாத பயிரை வேருடன் பறித்துக் கறிசமைத்தும் உணவு படைத்த அவர் விறகுக்காக வீட்டின் அலகுகளை வெட்டி வீழ்த்தினார். மூத்த திருநாவுக்கரசு இறந்ததையும் மறைத்து அப்பூதியடிகள் அப்பர்க்கு உணவு படைக்க முந்தினார். இங்ஙனமே ஏயர்கோன் மனைவியார் கணவன் இறந்ததையும் மறைத்து வைத்துத் திருநாவுலூரரை வரவேற்றார். சோழர் காலத்தில் கலிங்கத்துப் பரணி பாடிய செயங்கொண்டார் இறந்த வீரர்களைக் கழுகுகளும் பருந்துகளும் கொத்தியுண்ட போதும் முகமலர்ந்து கிடந்தனர் எனக் கூறவந்த விடத்திலே,

“விருந்தினரும் வறியவரும் நெருங்கி யுண்ண
மேன்மேலூம் முகமலரும் மேவோர் போலப்
பருந்தினமும் கழுகினமும் தாமே யுண்ணப்
பதுமழுகும் மலர்வாரைக் காண்மின் காண்மின்”

எனப் பாடியுள்ளார்.

சங்க காலச் சான்றோர் வற்புறுத்திய விருந்தோம்பற் பண்பாடு, தமிழர் வரலாற்றில் தொடர்ச்சியாகச் சான்றோரால் மீண்டும் மீண்டும் வற்புறுத்தப்படுதலைக் கண்டு மகிழலாம்.

18. Sangam Literature is Classical Literature - Justify

சங்க இலக்கியங்கள் செவ்வியல் இலக்கியங்களே! – நிறுவுக

III. சங்க இலக்கியங்கள் செவ்வியல் இலக்கியங்கள் (அல்லது)

**சங்க இலக்கியம் காதல் நிலை இலக்கியம்
(அல்லது)**

சங்காலம் பொற்காலம்

சங்க இலக்கியங்கள் தமக்கெணப் பல சிறப்புக்களைக் கொண்டுள்ளன. உலக இலக்கியங்கள் அனைத்தைக் காட்டிலும் காதல், வீரம் என்னும் பொருள்களைக் கொண்ட சங்கப் பாடல்கள் ஏட்டுக் கழுதாத இலக்கியங்களாக, காற்றில் கலந்த கவிதைகளாக, வாழும் வாய்மொழி இலக்கியங்களாக மக்கள் நாவில் தவழ்ந்தன. பின்னாரே மூன்று மூன்று ஏட்டுக் குடி கொண்டன. ஏட்டுவும் எழுத்து தொடர்கிய பின்னர் தனக்கெனச் செய்யும்யான இயங்குகளைக் கொண்டு ஒளிர்ந்து செய்யாந்து சிறக்கின்றன.

(அ) வாய்மொழி இலக்கிய வடிவம்

சங்க காலத்திற்கு முன்பே தோன்றிய இலக்கண நூல் தொல்காப்பியம். இந்நூலில் வாய்மொழி இலக்கியங்களாக,

- | | |
|---------------------|---------------------|
| [1] உரை | [4] குறிப்பு |
| [2] பிசி | [5] வாய்மொழி |
| [3] முதுமொழி | [மத்திரம்] |

என்னும் ஜந்தும் குறிப்பிடப் பட்டுள்ளன.

வாய்மொழி இலக்கியங்கள்

வாய்மொழி இலக்கியங்கள்	விளக்கம்
உரை	உரைநடை (பேசு நடை)
பிசி	விடுகூத்
முதுமொழி	பழமொழி
குறிப்பு	அங்கதம் (சாப்பிமொழி)
மத்திரமொழி	மந்திரங்கள்

உரை முதலான இலக்கியங்கள் எழுத, படிக்கத் தெரியாத மக்களிடமிருந்து இன்றும் பயன்பாட்டில் உள்ளன. இத்தகைய வாய்மொழி இலக்கிய வடிவங்களில் இருந்து வளர்ந்த வடிவங்களே சங்க இலக்கியங்கள். வாய்மொழி இலக்கியத்தின் சாய்க் கங்கை இலக்கிய யாடல்களில் வோதிந்து நிற்கின்றன.

**அகவன் மகளே அகவன் மகளே
மனவுக் கோப்பனை நன்னெடுங் கந்தல்
அகவன் மகளே பாடுக பாட்டே
இன்றும், பாடுக பாட்டே அவர்
நன்னெடுங் குங்றம் பாதுய பாட்டே**

என்னும் (குறுந் : 23) பாடலை இதற்கு எடுத்துக் காட்டலாம். இதில் அகவன் மகள் என்பது வெறியாட்டு நிகழ்த்தும். குரி கொள்ளும் கட்டுவிச்சிலையுக் குறிக்கிறது.

யாடுக யாட்டு, யாடுக யாட்டு எனக் கட்டுவிச்சியிடம் கேட்பது, வாய்மொழியாகப் பாடப்படும் பாட்டு இலக்கியத்தையே.

மேலும், பேச்சு வழக்கில் பேசப்படும் என்னும் எனப்படும் சொல்லைப் பயன்படுத்தி இருப்பது இந்தப் பாடலே வாய்மொழி இலக்கியம்தான் என்பதுள்ளதும் உணர்த்துகின்றது. ஜோமாரின் விரேக்க ஆதி காவியங்கள் வாய்மொழி வழிப்பட்டவை என்பார் மேனாட்டறிஞர். சங்கப் பாடங்களிலும் இந்த ஆறிகாலிய வாய்மொழி இலக்கியம் மான்றும்யையப் பாலுலாகக் காணலாம்.

(ஆ) தனிப்பாடல் வடிவம்:

பாடப்படும் நெடும்பாடலுக்குள் தனிப்பாடல் வடிவங்களும் கலந்து சங்க இலக்கியங்களில் உள்ளன.

கொல்லேற்றுக் காட்சிக்கு நடுவில் முல்லைக்கலியில்,

எழுந்தது துகள்;
ஏற்றங்க மார்பு;
கயிறுந்தன மருப்பு;
கலங்கினர் பலர்.

என்னும் வடிவம் காணப்படுகின்றது. இப்பாடலை நோக்கிய அளவிலே இதன் தனிப்பாடல் வடிவ வகையையூட்டலாலும்.

(இ) காதல் நிலை இலக்கியம் (காதல்யூப் பாடல்கள்) :

ஏ.கே.இராமானும் என்னும் அறிஞர் தேர்ந்தெடுத்த சங்க அகப் பாடல்களை The Interior Landscape என்னும் தலைப்பில் மொழிபெயர்த்துள்ளார். அம்மொழி பெயர்ப்பில் சங்கப் பாடல்களில் உள்ள காதல் நிலைகளை வியந்து போற்றியுள்ளார். பாக்டர் வ.சுப்ரமணியிக்கும் அவர்கள் துழிழ்க்காதல் என்னும் நூலில், சங்க அகப்பாடல்கள் அனைத்தும் காதல்நிலை இலக்கியங்களை என்பதனை நிறுவுகின்றார்.

இம்மை மாறி மறுமை ஆயினும்
நோ வியர்என் கணவனை
யானா வியர்ஸின் நெஞ்சங்கேர் பவனே

என்னும் குறுந்தொகை (49)ப் பாடல் ஊன் கடந்து, உயிர் கடந்து ஆன்மாவோடு கலந்த உண்மைக் காதலுக்கு அனிமிகுடமாக ஒளிர்கிறது.

(ஈ) பெயர் குறியாப் பள்ளபு:

காதல் துறையில் பெயர் குறித்து எழுதினால் அகத்தினை மாண்பு சிதைவுமும், நிகழ்ந்த காதல்கள் வரவாற்றுச் சுவடு அற்றுக் காதல் மண்மாக வீசுதல் வேண்டும். களவியலையும் உணவியலையும் தெளிந்த நம் முன்னோர் அகத்தினையை நுன் இலக்கியமாகக் கொண்டனார். எனவே பெயர் குறியாது விடுத்தனர் என்று பாக்டர் வ.சுப்ரமணியிக்கும் அவர்கள் கூறுகின்றார்.

அக இலக்கியங்களில் தலைவன், தலைவி என்னும் குறிப்பு தலைர் பெயர் கட்டுதல் இல்லை. இதற்கு,

மக்கள் முதலிய அக்காவை நினைவும்
கட்டு ஒருவர்ப் பெயர்களைப் பொறுத்து
என்று தொல்காப்பியர் (நூ : 1000) விதி வகுத்துவாரார்.

(2) அகத்திலைணவின் முதல்வை :

அகத்திலைண, புறத்திலைண இரண்டாணையும் சமமாகக் கூறுவதைப் போல் இவக்கியங்கள் தொற்றும் தருகின்றன. ஆயின், தொக்காப்பியர் அகத்திலைணயத்தான் முதலின் கூறுகின்றார். அகத்திலைண எழு என்று கூறும் தொல்காப்பியர் அகத்திலைணக்குப் புரோகத்தான் புறத்திலைணயைக் கூறுகிறார்.

அகத்திலைணக்குப் புராமாசும் புறத்திலைணகள்: பட்டியல் - 48

அகத்திலைண		புராமாசும் புறத்திலைண
குறிஞ்சி	→	வெட்சி, காந்தை
முல்லை	→	வஞ்சி
மருதம்	→	உழிலை, தொச்சி
தெய்தல்	→	ஙம்பை
பாலை	→	வாலை
பெருத்திலைண	→	கஞ்சி
கைக்கிலைண	→	பாட-காண

கலிய்பா, யாரியாடல் என்றும் கிருவையைப் பாக்கக்கும் கூப் பொருளுக்கு அறியல்வாலை தொல்காப்பியர் கூறுகின்றார்.

நாடக வழக்கம், உணக வழக்கம் என்றும் இரண்டாணையும் காற்றிடும் புலினாறி வழக்கம் அகத்திலைணக்கு வரும் என்றும் தொல்காப்பியர் வகுத்துவாரார்.

உவமை, உள்ளுறை, இறைச்சி முதலாயினையும் அகத்திலைணப் பொருளங்கள் கூறுவதற்கு வரும் என்பதும் தொல்காப்பியம். அகப்பொருள் பாடல்களே, திலைண, கைகொள், கல்லை, கேட்யோர், களன், காலம், யயன், மெங்பாடு, க்காம், முன்னம், யாருள், துறை என்பளவுற்றறப் பெற்று வரும்.

எட்டுத்தொகை நூல்களில் அகப்பாடல்களே யிருத்தியாக உள்ளன. 2381 எட்டுத்தொகைப் பாடல்களுள் 1862 பாடல்கள் அகத்திலைணப் பாடல்களே பரிபாடலும்,

**காதற் காமம் காமத்தில் சிறந்து
என்று போற்றுகின்றார்கள்.**

இவற்றின் மூலம் காதற்திலைல் காவலம் தழிகுகத்தில் முருக்கத் தூங்கியது என்பதை உணரவாம். இதனை ஒட்டியே கிழ்சு வீராலைக்காலை உருவெடுத்தது.

(ஆ) உவமை:

உவமைகள், சங்கப் பாடல்களின் ஆழத்துக்கு அழகு சேர்க்கின்றன. சங்கப் பாடல்களில் பல புலவர்களின் யோசனைகளைப் பற்றி நொடிநிலையும், அந்தநைகய புலவர்களின் புகூர் யேற்ற நொடியால் அந்தப் புலவர்களைக் குறிக்கின்றனர்.

- | | |
|---------------------------|-----------------------|
| [1] அவிலா④ முன்றிலார் | [4] ஒரே உழவணர் |
| [2] சூட்டியார் | [5] குப்பைக் கோழியார் |
| [3] செம்புலப்பெயல் நீரார் | |
- என்போர் அந்தநைகய புலவரோர் ஆவர்.

தொடர்களால் புகூர் பெற்ற இப்புலவர்களின் தொடர்கள் அமைத்தும் உவமைத் தொடர்களாகவும் இருப்பது சிறப்புக்கு உரியது.

- | | |
|---|---------------|
| ★ 'மக்கள் போவிய அவர்களுடு முன்றில்
புலப்பீவி போல' | [குறுகி: 41] |
| ★ சூட்டு அன்ன ஒங்டிரிச் செயலை | [அகம்ப: 99] |
| ★ 'நாம்பட்ட செய்விப் பைம்புனாது
உரை உழவன் போல' | [குறுகி: 131] |
| ★ குப்பைக் கோழித் தனிப்போர் போல | [குறுகி: 305] |
| ★ 'செம்புலப் பெயலின் போல
அங்குமட செஞ்சம் நாம்களங் தன்னே' | [குறுகி: 40] |

என்பன அந்தொடர்கள், சங்கப் பாடல்களில் இவ்வுவமைத் தொடர்கள் புகூர்பெற்றிருப்பது உவமையின் சிறப்பிற்குச் சான்று.

(ஏ) உள்ளுநேர :

சொல்லப்படும் உவமையின் உள்ளுநேர மற்றும் உவமைத் தொடர்களைக் கூற வேண்டும் இருப்பின் உள்ளுநேர உவமை உருவெடுக்கிறது. பொதுவாக, தலைவரின் மரத்துமை காலுக்கத்தைக் குறிக்கின்ற இடத்தில் சங்கப் பாடல்கள் அவற்றை உள்ளுநேர உவமை வளர்க்கவே வேண்டும்பட்டு வருகின்றன.

(ஏ) இறைச்சி:

இறைச்சி = வளைத்தது. நோன் பொருள் நாமல் வளைந்து மறைவாக வோடுவதை உடனடித்தும் வழங்குவது இறைச்சி:

இலக்கும் அருவித்தே இலக்கும் அருவித்தே
வாளின் இலக்கும் அருவித்தே தாழுற்ற
ஆப்பேணாள் பொய்ந்தாள் மலை

என்னும் (குறிசீலிக் கலி: 5) பாடலில், வொய் மேசுவன் மலைவின்கூட அருவியாய்விற்கு 'என்பது இறைச்சிப் பொருளாக நிற்கின்றது.

(ஐ) காதல்நிலைப் பாடலில் உயிரியல் உள்ளியல் :

வெளவாறும் கணவு காலும் என்பது உயிரியல் சார்ந்த உள்ளியல். தளக்கு விருப்பமான நெஞ்சிக்களினை நிறைந்து வெளவால் கணவு காலுவின்றது. இந்த உள்ளியலை,

உள்ளூர் மாதநூறு முனிசிபல் யாசுவு

கெல்விஅம் புளிச்சுவைக் காலி யாசுவு

என்று நற்றினமா (87) நவில்லின்ரது.

(ஒ) காதல்நிலைப் பாடலில் தட்டு நடவு:

நங்மைச் சூழ்ந்துள்ளவரிடம் எதனையும் ஓராயக்கூடாது. வரிய காங்ரேஸ் நாம் நாடுச் சென்றே நன்மைகளைத் தெரிந்து கொள்ளவேண்டும் இந்த வரியே நட்பத்தினே.

நாடு கட்டின் அல்லது

நட்டு காடார்தம் ஒட்டுயோசி நிறத்தே

என்றும் பாடலில் (நூற் : 32) குவிலர் கூறுகின்றார்.

(ஒ) காதல்நிலைப் பாடலில் ஓரங்க நாடக அமைப்பு:

ஓருவர் சுற்றாகவே ஏன்றிருந்தும் செல்லும் முறையே ஓரங்க நாடக் யாங்கு எனப்படும்.

தலைவரின் பிள்ளையை வயதுக் குறும்புகளும், தலைவர் பருவ வயது எய்திய பின் தன் மீது காதல் கொண்ட நிலையும், நீர்க்குவள்ளையை வாங்குவது போல் தன் கையைப் பற்றியதையும், அஞ்சிய தாங்க அலரியதையும், அவன் தாய் வந்து என்ன என்று கேட்ட பொழுது நீர் யாதுக்கூடுதலைக்கு விக்கிக் கொண்டது எனக் கூறிச் சமாளித்ததையும் அவற்றைக் கேட்டு அச்சுற்றி தலைவர், நன்னாடு சமாளிப்பைக் கண்டுக்

கடைக்கண்ணால் கொல்வான் போல்கோக்கி கலகக்கூட்டம்

செய்தான் அக்கள்வன் மகன் [கலித்தொலை : 51]

என்று அனைத்து நிகழ்வுகளையும் தலைவரியை வழங்கின்றார்.

இந்தப் பாங்கினையே இக்காலத்து, ஓரங்க நாடகம் என்னின்றோம். இந்த ஓரங்க நாடகப் பாங்கு, காதல் நிலைப்பாடாளன் கலித்தொலையில் இடம் பெற்றிருப்பது கலைத்துறை வாவுகளுள் ஒன்றாகும்.

19. Answer the following questions

பின்வருவனவற்றிற்கு விடையளி

a. Non-Brahmin Manifesto

பிராமணரல்லாதார் பிரகடனம்

தியாகராய செட்டி தேசபக்திமிக்க காங்கிரஸ்காரராக இருந்தார். ஆனால், காங்கிரஸ் பிராமணர்களின் பிடியில் இருந்ததையும், பிராமணரல்லாதார் நலன் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டதாலும் மனம் வருந்தி காங்கிரசைவிட்டு வெளியேறினார். அதன் பின்னர் டாக்டர் நடேச முதலியார், டாக்டர் நாயர் ஆகியோருடன் சேர்ந்து நீதிக்கட்சி என்று அழைக்கப்பட்ட தென்னிந்திய நல உரிமைக் கூட்டமைப்பைத் தோற்றுவித்தார்.

1916 நவம்பர் 20ஆம் தேதி வரலாற்றுச் சிறப்புமிக்க பிராமணரல்லாதார் பிரகடனத்தை (Non-Brahmin Manifesto) வெளியிட்டார். சென்னையில் கூடிய முதல் பிராமணரல்லாதார் மாநாட்டில் திராவிட நாகரிகத்தின் தனித்தன்மை பற்றிப் பேசினார். நீதிக்கட்சியின் நோக்கங்கள் தெளிவுபடுத்தப்பட்டன.

b. Non-Brahmin Conference

பிராமணரல்லாதார் மாநாடு

நீதிக்கட்சி துவக்கப்பட்டு, பிராமணரல்லாதார் பிரகடனம் வெளியிடப்பட்ட பின், முதல் பிராமணரல்லாதார் மாநாடு (First Non-Brahmin Conference) 1917 ஆகஸ்ட் 19ஆம் நாள் கோயமுத்தூரில் ரமராயனின்களின் தலைமையில் நடைபெற்றது. இம்மாநாட்டில் நீதிக் கட்சியின் நோக்கங்களும், இலக்குகளும் தெளிவுபடுத்தப்பட்டன.

- ❖ தென்னிந்தியாவிலுள்ள அனைத்து சமுதாயங்களின் கல்வி, பொருளாதார், சமூக, ஒழுக்க நிலைகளை மேம்படுத்தல்.
- ❖ பிராமணரல்லாதாரின் எண்ணங்களையும், எதிர்பார்ப்புகளையும் ஆங்கில அரசாங்கத்திடம் எடுத்துரைத்தல்.
- ❖ பொதுக்கட்டங்கள், பிரசரங்கள் மூலம் கட்சிக் கொள்கைகளையும், செயல் திட்டங்களையும் பற்றிப் பிரச்சாரம் செய்தல்.

இக்கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்வதற்காக 1917ஆம் ஆண்டு இறுதிக்குள் கோவை, சேலம், திருநெல்வேலி, பிக்காவலே, புலிவெண்டியா, பெசவாடா ஆகிய நகரங்களில் மாநாடுகள் நடத்தப்பட்டன. இம்மாநாடுகள் நீதிக்கட்சி நிலைபெற்றுவிட்டது என்பதை உறுதிப்படுத்தின. ஒரே ஆண்டில் (1917) ஆறு வட்டார மாநாடுகளை நடத்திய பின் முதல் மாநில மாநாடு 1917 டிசம்பர் 28-29 தேதிகளில் சென்னை வெல்லிந்டன் திரை அரங்கில் நடைபெற்றது.

அம்மாநாட்டில் துவக்கக் கல்வி, விவசாயக் கல்வி, தொழில் கல்வி, பொது நிறுவனங்கள், அரசாங்கப்பணி, உள்ளாட்சி அமைப்புகள், அறக்கட்டளை அமைப்புகள், சமூக-சமய முன்னேற்றம், தற்காப்பு இயக்கம், அரசியல் சீதிருத்தம், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம், லட்சியக் கனவுகள் பற்றியெல்லாம் பரிசீலிக்கப்பட்டது. “அரசியல் போர் துவங்கிவிட்டது. ஓயாது உழையுங்கள், வெற்றி நோக்கி நடைபோடுங்கள். உங்களுடைய சமுதாய உரிமைகள் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்படாமல் போகலாம். ஆனால் வருங்கால சமுதாயம் இவற்றை நிச்சயம் அறுவடை செய்யும்” என்ற அறைக்கவலுடன் மாநாடு முடிவுற்றது.

c. Quota System

கோட்டா முறை

டாக்டர். சுப்பராயன் தலைமையில் ஆட்சி செய்த அரசாங்கத்தின் மகத்தான சாதனையாகக் கருதப்படுவது கோட்டா முறை (Quota system) இட ஒதுக்கீடு முறை ஆகும். நீதிக்கட்சி பிற்பட்டோருக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் பெற்றுத்தந்தாலும் அதற்கான அறிவியல் பூர்வமான முறையை வகுக்கவில்லை.

இப்பொறுப்பை சுப்பராயன் அமைச்சரவையில் புதிதாகச் சேர்த்துக்கொள்ளப்பட்ட எஸ். முத்தையா முதலியார் ஏற்றுக்கொண்டார். முதலியார் செல்வந்தர், நிலச்சவான்தார், சட்ட வல்லுநர். அவர் தனது சட்ட அறிவைப் பயன்படுத்தி வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ கொள்கையை வெற்றிகரமாகச் செயல்படுத்துவதற்குத் தேவையான விதிமுறை வகுத்துக்கொடுத்தார். இது முத்தையா முதலியாரின் கோட்டா முறை என்று கூறலாம்.

முத்தையா முதலியார் வடிவமைத்த கோட்டா முறையின்படி, ஒவ்வொரு வகுப்பாருக்கும் எத்தனை இடங்கள் என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி பிராமணரல்லாதாரங்கு 44%, மூல்லீம்களுக்கு 16%, ஆதித்ராவிடருக்கு 8% என்று பங்கிட்டு அளிக்கப்பட்டது. அப்படி பார்க்கும்போது 12 அரசாங்கப் பணிகளுக்கு பிராமணரல்லாதவர்களுக்கு 5 இடங்களும், பிராமணர்கள், ஆங்கிலோ இந்தியர், மூல்லீம்கள் ஆகியோருக்கு தலை 2 இடங்களும், ஆதி திராவிடருக்கு 1 இடமும் கிடைக்கும். இந்த விகிதாச்சாரம் குறிப்பிட்ட வகுப்புகளின் மக்கள் தொகைக்கு ஏற்ப இல்லை என்று குறை கூறப்பட்டது. இந்துவும் சுதேசமித்திரனும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன.

முதலில் முத்தையா முதலியாரின் கோட்டா முறையில் குறை கண்ட ஈ.வெ.ராமசாமி நாயக்கர் பின்னர் அமைச்சர் முத்தையா முதலியார் நீண்ட காலம் வாழ்க என்று குடியரச பத்திரிகையில் எழுதினார். (குடியரச, தலையங்கம் 1928, நவம்பர் 11) இன்றைய இடஞ்சூதுக்கீட்டு முறையின் (Reservation) அடித்தளத்தை அமைத்துக் கொடுத்ததால் முத்தையா முதலியாரை வகுப்புவாரி இட ஒதுக்கீட்டு முறையின் தந்தை என்று கூறினால் மிகையாகாது.

20. Enlist the welfare activities of DMK Government

திமுக அரசின் சாதனைகளை பட்டியலிடுக

DMK

C.N. Annadurai

1. Padiyarisi scheme (1967)
2. Free Pre – University course on the basis of income.
3. Land ceiling from 30 to 15 acres.
4. Scientific socialism.
5. Veeranam Drinking Water Scheme.
6. Legalised Self – respect marriages.
7. Nationalisation of Transport.
8. Resolution for Tamilnadu (July 18, 1967).
Came into Force on January 14, 1969.
9. Chief Minister's Welfare Fund.
10. Second World Tamil Conference (1968)
11. Widow Remarriage Assistance Scheme.
12. Two Language Formula
13. State Emblem – Srivilliputhur temple
14. State Slogam – Truth alone triumphs. "Vaaimaiye Vellum".
15. Tamil Language Development Scheme.

M. Karunanithi (1969 - 71), (1971 - 76), (1989 - 91), (1996 - 2001), (2006 - 11)

1. Tamil Nadu slum clearance Board (1970)
2. Tamil Thai Vazhthu
3. SAIL – Salem (1970).
4. State Planning Commission (1971).
5. Beggars Rehabilitation Scheme.
6. Kannoli Thittam.
7. Abolition of Hand Rikshaws (1973).
8. Mercy homes (Karunai Illangal).
9. TAHDCO – 1974
10. Free Dhotis and Saree Scheme.
11. Police Commission
12. World Tamil Classical language conference – (2010).

Reservation

1. 1% for ST.
2. 18% for SC.
3. 20% for MBC.
4. 30% for Women in Local Bodies and Employment.
5. 3.5% for Muslims within BC
6. 3% for Arunthathiyyars within SC.
7. 20% Reservation for PSTM in Public employment.

Other Schemes

1. Samathuvapuram (1st in Melakottai Madurai) 1997.
2. Namakkal Naame Thittam (1997).
3. Uzhavar Santhai (1999).
4. Varumun Kappom Thittam (2006).
5. Kalaignar Insurance Scheme (2009).
6. Nalamaana Tamizhagam (2010).
7. Vazhvoli Thittam.
8. Free electricity to Farmers (1989).
9. Madras renamed as Chennai (1996).



APPOLO STUDY CENTRE
No.25, Nandhi Loop Street,
West C.I.T. Nagar, Chennai – 600 035
Near T. Nagar Bus Stand,
Landmark: Nandhi Statue
Ph: 24339436, 42867555, 9840226187
E-mail: appolotnpsc@gmail.com
Website: www.appolosupport.com
www.appolotraining.com